



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 48	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022	௪௯	நவம்பர் மீ	29	௨
No.		Poudouchéry	Mardi	29		Novembre	2022	(8 Agrahayana 1944)
No.		Puducherry	Tuesday	29th		November	2022	

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
அரசு அறிவிக்கைகள்	.. 870	Notifications du Gouvernement	.. 870	Government Notifications	.. 870
ஒப்ப அறிவிப்புகள்	.. 882	Avis d' appel d' offres	.. 882	Tender notices	.. 882
சாற்றறிக்கைகள்	.. 882	Annonces	.. 882	Announcements	.. 882

GOVERNMENT OF PUDUCHERRY
LABOUR DEPARTMENT

(G.O. Rt. No. 163/Lab./AIL/T/2022,
Puducherry, dated 10th November 2022)

NOTIFICATION

Whereas, the Government is of the opinion that an industrial dispute has arisen between the management of M/s. Pandy Die Castings Private Limited, Sedarapet, Puducherry and Thiru T. Shankar, over his non-employment with back wages in respect of the matter mentioned in the Annexure to this order;

And whereas, in the opinion of the Government, it is necessary to refer the said dispute for adjudication;

Now, therefore, by virtue of the authority delegated vide G.O. Ms. No. 20/91/Lab./L., dated 23-5-1991, of the Labour Department, Puducherry, to exercise the powers conferred by clause (c) of sub-section (1) of section 10 of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947), it is hereby directed by the Secretary to Government (Labour) that the said dispute be referred to the Labour Court, Puducherry, for adjudication. The Labour Court, Puducherry, shall submit the Award within 3 months from the date of issue of reference as stipulated under sub-section (2-A) of section 10 of the Industrial Disputes Act, 1947 and in accordance with rule 10-B of the Industrial Disputes (Central) Rules, 1957. The party raising the dispute shall file a statement of claim complete with relevant documents, list of reliance and witnesses to the Labour Court, Puducherry, within 15 days of the receipt of the order of reference and also forward a copy of such statement to each one of the opposite parties involved in the dispute.

ANNEXURE

(a) Whether the dispute raised by the petitioner Thiru T. Shankar represented by Naam Thamizhar Thozhilalar Nala Sangam against the management of M/s. Pandy Die Castings Private Limited, Sedarapet, Puducherry, over his non-employment with continuity of service along with back wages and other attendant benefits is justified or not? If justified, what relief he is entitled to?

(b) To compute the relief if any, awarded in terms of money if, it can be so computed?

(By order)

P. RAGINI,
Under Secretary to Government (Labour).

GOVERNMENT OF PUDUCHERRY
CHIEF SECRETARIAT
(HIGHER AND TECHNICAL EDUCATION)

(G.O. Ms. No. 34, Puducherry, dated 17th November 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Dr. D. Paul Babu, Associate Professor of Chemistry, Dr. SRK Government Arts College, Yanam, is admitted into retirement with effect from the afternoon of 30-11-2022.

(By order)

M.V. HIRAN,
Under Secretary to Government
(Higher and Technical Education).

GOVERNMENT OF PUDUCHERRY
LAW DEPARTMENT

(G.O. Ms. No. 23/2022-LD.,
Puducherry, dated 25th November 2022)

NOTIFICATION

The Lieutenant-Governor, Puducherry, is pleased to appoint the below mentioned Advocate(s) for appearance on behalf of the Government of Puducherry, before the High Court of Madras for a period of three years with effect from the 25th November, 2022.

Sl. No.	Name of the Advocate	Designation
(1)	(2)	(3)
	Thiru/Tmt./Selvi:	
1.	S. Raveekumar, Puducherry.	Government Pleader, High Court, Madras.
2.	Sharada Vivek, Chennai.	Additional Government Pleader, High Court, Madras.
3.	R. Sreedhar, Puducherry.	Additional Government Pleader, High Court, Madras.
4.	J. Kumaran, Puducherry.	Additional Government Pleader, High Court, Madras.
5.	V. Usha, Puducherry.	Additional Government Pleader, High Court, Madras.
6.	V. Vasanthakumar, Puducherry.	Additional Government Pleader, High Court, Madras.

(1)	(2)	(3)	(1)	(2)	(3)
	Thiru/Tmt./Selvi:				
7.	A. Tamilvanan, Chennai.	Additional Government Pleader, High Court, Madras.	12.	Thiru Ramaswamy Meyyappan, Chennai.	Government Advocate, High Court, Madras.
8.	B. Ramaswamy, New Delhi.	Additional Government Pleader, High Court, Madras.	2. The terms and conditions for the abovesaid Law Officers shall be as set out in the Puducherry Law Officers (Appointment and Conditions of Service) Rules, 2021 notified in G.O. Ms. No. 22/2021-LD., Puducherry, dated 11th June 2021 of the Law Department, Government of Puducherry.		
9.	M. Nirmal Kumar, Puducherry.	Government Advocate, High Court, Madras.	(By order of the Lieutenant-Governor)		
10.	Djerany, Puducherry.	Government Advocate, High Court, Madras.	S. KARTHIKEYAN, Secretary to Government (Law).		
11.	P.S. Kothandaraman, Chennai.	Government Advocate, High Court, Madras.			

பாண்டிச்சேரி நகராட்சி, புதுச்சேரி

கோப்பு எண் 22/பு.ந./வ.அ.1/நி.அ./2022.

அறிவிக்கை

இதன்மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், 1973-ஆம் ஆண்டு புதுச்சேரி நகராட்சி சட்டத்தில் அடங்கியுள்ளபடி 256(1)-ஆம் பிரிவின்படி விதி எண் 109(2) 'ஆ' பிரிவின்கீழ் பாண்டிச்சேரி நகராட்சி தனி அதிகாரி அவர்கள் கீழே கண்டுள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நிலத்தின் பகுதிகளை, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்க அப்பகுதிகளை எடுத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளார். எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிலத்தின் உரிமையாளர்கள் இந்த அறிவிக்கை கண்ட ஒரு மாத காலத்திற்குள் ஆட்சேபனை ஏதும் இருப்பின், பாண்டிச்சேரி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு கடிதம் மூலமாக பாண்டிச்சேரி நகராட்சி தனி அதிகாரியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி இதன்மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அட்டவணை

வரிசை எண்	வருவாய் கிராமம்	உட்கிராம பகுதியின் பெயர்/நகர்	நகர அளவை எண்	விஸ்தீரணம் சதுர மீட்டரில்	தற்போதுள்ள வருவாய்த் துறை ஆவணங்களின்படி பட்டாதாரரின் பெயர்	குறிப்பு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)

திரு/திருமதி/செல்வி :

கோப்பு எண் 3292/பு.ந./வ.அ.1/நி.அ./2022.

O1	புதுச்சேரி	அரவிந்தர் கார்டன்	A/24/69/2	636	1. கண்ணப்பன், த/பெ. தனகோடி; 2. விநாயகம் @ அம்பிகாபதி, த/பெ. ஆறுமுகம்; 3. மித்ரா, க/பெ. சிடிபன்.	வடக்கு- தெற்கு
O2	புதுச்சேரி	தனலட்சுமி கார்டன்	A/15/24/1pt., 24/2pt.	312.6	சண்முக முதலியார், த/பெ. முனுசாமி @ ஸ்ரீனிவாசன்; 1. பாலசுப்ரமணியன், த/பெ. தங்கவேலு கிராமணி; 2. சரஸ்வதி, க/பெ. பாலசுப்ரமணியன்; 3. சேஷாசலம், த/பெ. பாலசுப்ரமணியன்.	கிழக்கு- மேற்கு
			A/12/26/2D	534	ரோடு	வடக்கு- தெற்கு

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					திரு/திருமதி/செல்வி :	
03	புதுச்சேரி	தனலட்சுமி கார்டன்	A/15/25/1pt., 25/2pt.	499	1. முத்துகிருஷ்ணன், த/பெ. ஆறுமுக கிராமணி; 2. புருஷோத்தம்மன், த/பெ. ஆறுமுக கிராமணி.	வடக்கு- தெற்கு
கோப்பு எண் 116/பு.ந./வ.அ.1/நி.அ./2022.						
01	முருங்கப்பாக்கம்	ஜெயமூர்த்தி ராஜா நகர்	N/1/2/1Mpt. N/1/3/1A/1A/1pt.	1110.8	இந்திரா பிள்ளைக்கரசு, க/பெ. பிள்ளைக்கரசு. 1. இந்திரா பிள்ளைக்கரசு, க/பெ. பிள்ளைக்கரசு; 2. மாரிராணி, க/பெ. ராஜி; 3. பச்சைவாழி, க/பெ. திருஞானம்.	கிழக்கு- மேற்கு
கோப்பு எண் 21/பு.ந./வ.அ.1/நி.அ./2022.						
01	தேங்காய்திட்டடு	சாவித்திரி அம்மாள் நகர்	P/12/5/ 7Apt.	557.5 213.5 62.8	பொன்னுசாமி @ சாமிநாதன், த/பெ. கல்லார்பேட்டை.	வடக்கு- தெற்கு கிழக்கு- மேற்கு வடக்கு- தெற்கு
02	தேங்காய்திட்டடு	சாவித்திரி அம்மாள் நகர் விரிவு	P/5/59pt.	175.0	1. சின்னசாமி முதலியார், த/பெ. அருணாசல முதலியார் மற்றும் 2. வனஜா, க/பெ. கலியபெருமாள்.	வடக்கு- தெற்கு
03	தேங்காய்திட்டடு	காளிகோயில் வீதி	P/11/19pt.	224.60	அர்ச்சுனன் நாயக்கர் @ ஜானகிராமன், த/பெ. சுப்பராய நாயக்கர்.	கிழக்கு- மேற்கு
04	தேங்காய்திட்டடு	புத்தகோயில் வீதி	P/12/3/11pt.	140.3	1. கோவிந்தசாமி, த/பெ. முத்துசாமி மற்றும் 2. பானு, க/பெ. பாஸ்கர்.	கிழக்கு- மேற்கு
05	தேங்காய்திட்டடு	ஆதிமூலம் வீதி	P/5/20pt.	182.6	சுப்பரமணி நாயக்கர், த/பெ. நாராயணசாமி நாயக்கர்.	கிழக்கு- மேற்கு
06	முருங்கப்பாக்கம்	கோவிந்தராஜ நகர் விரிவு	O/4/20/9pt.	356.8 112.2 152.03	கிருஷ்ணன் @ கண்ணன், த/பெ. நாராயணசாமி.	வடக்கு- தெற்கு கிழக்கு- மேற்கு கிழக்கு- மேற்கு

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					திரு/திருமதி/செல்வி :	
07 முருங்கப்பாக்கம்	கோவிந்தராஜ் நகர் விரிவு	O/4/11/2/6Apt.	209.5		கோவிந்தராசு கவுண்டர். த/பெ. மஞ்சினி கவுண்டர்.	வடக்கு- தெற்கு
		O/4/11/2/6Apt.	478		கோவிந்தராசு கவுண்டர். த/பெ. மஞ்சினி கவுண்டர்.	கிழக்கு- மேற்கு
		O/4/11/2/6E/6pt.	433		1. கோவிந்தராசு கவுண்டர். த/பெ. மஞ்சினி கவுண்டர்; 2. பூமிதேவி. த/பெ. அண்ணாதுரை.	கிழக்கு- மேற்கு
07 முருங்கப்பாக்கம்	கோவிந்தராஜ் நகர் விரிவு (வரதராசு நகர்)	O/4/12/3Apt.	543.2		சபாபதி @ கோதண்டராமன், த/பெ. வரதராசு கவுண்டர்.	கிழக்கு- மேற்கு
		O/4/12/4pt.			திருவரசன். த/பெ. ஜயம்பெருமாள்.	
		O/4/12/5pt.			1. லோகநாதன், த/பெ. பரசுராமகவுண்டர்;	
		O/4/12/6pt.			2. சித்ரா, க/பெ. குழந்தைவேல்.	
		O/4/11/7pt.			திருவரசன், த/பெ. ஜயம்பெருமாள்.	
		O/4/11/7pt.	472.8		விஜயலட்சுமி, க/பெ. ராமகிருஷ்ணன் கவுண்டர்.	வடக்கு- தெற்கு
		O/4/11/8pt.			வரதராசு கவுண்டர். த/பெ. மஞ்சினி கவுண்டர்.	
		O/4/11/5pt.			1. திருவரசன், த/பெ. ஜயம்பெருமாள்;	
		O/4/11/6pt.			2. திலகவதி, த/பெ. ராமமூர்த்தி மற்றும் 3. சித்ரா, க/பெ. குழந்தைவேல்.	
		O/4/12/6pt.			1. ராஜம்மாள், த/பெ. சாரங்கபாணி; 2. சேகரன், த/பெ. சாரங்கபாணி; 3. ஆறுமுகம், த/பெ. சாரங்கபாணி. திருவரசன், த/பெ. ஜயம்பெருமாள்.	

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					திரு/திருமதி/செல்வி :	
			O/4/11/2/1Dpt.	341.0	1. கோவிந்தராசு கவுண்டர், த/பெ. மஞ்சினி கவுண்டர்;	கீழ்க்கு- மேற்கு
			O/4/11/5pt.		2. சித்ரா, க/பெ. குழந்தைவேல்.	
			O/4/11/6pt.		1. திருவரசன், த/பெ. ஜயம்பெருமாள்; 2. திலகவதி, க/பெ. ராமமூர்த்தி மற்றும் 3. சித்ரா, க/பெ. குழந்தைவேல்.	
					1. ராஜம்மாள், த/பெ. சாரங்கபாணி; 2. சேகரன், த/பெ. சாரங்கபாணி; 3. ஆறுமுகம், த/பெ. சாரங்கபாணி.	
முருங்கப்பாக்கம்	கோவிந்தராஜ் நகர் விரிவு		O/4/20/3pt.	296.8	கோவிந்தராசு கவுண்டர், த/பெ. மஞ்சினி கவுண்டர்.	வடக்கு- தெற்கு
			O/4/20/3pt.	66.4	கோவிந்தராசு கவுண்டர், த/பெ. மஞ்சினி கவுண்டர்.	கீழ்க்கு- மேற்கு
08 முருங்கப்பாக்கம்	கோவிந்தராஜ் நகர் விரிவு (வரதராசு நகர்)		O/4/12/12pt.	550.2	1. சபாபதி @ கோவிந்தராமன், த/பெ. வரதராசு கவுண்டர். 2. நீர்மலா முத்து, க/பெ. முத்து மற்றும் 3. சுசிலா, க/பெ. நாகராஜன்.	கீழ்க்கு- மேற்கு
			O/4/12/12pt.	226.1	1. சபாபதி @ கோவிந்தராமன், த/பெ. வரதராசு கவுண்டர். 2. நீர்மலா முத்து, க/பெ. முத்து மற்றும் 3. சுசிலா, க/பெ. நாகராஜன்.	வடக்கு- தெற்கு
			O/4/11/12C		ரோடு	
கோப்பு எண் 22/பு.ந./வ.அ.1/நி.அ./2022.						
01 முருங்கப்பாக்கம்	ஸ்ரீ செந்தூர் முருகன் நகர்		M/6/21pt.	224.0	1. அருள்நாதன், த/பெ. அஹஸ்யேல் மிஷேல் மற்றும் 2. புவனேஸ்வரி, க/பெ. செல்வம்.	கீழ்க்கு- மேற்கு
(a)				221.0		
				352.6		
				280.0		
(b)	ஸ்ரீ செந்தூர் முருகன் நகர்		M/6/25pt.	292.0	1. பஞ்சாயிர்தம், த/பெ. ராமசாமி முதலியார்; 2. ஷபியுள்ள, த/பெ. பாபிஜான் மற்றும் ஷஹீதா.	கீழ்க்கு- மேற்கு

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					திரு/திருமதி/செல்வி :	
02 முருங்கப்பாக்கம்	ஸ்ரீ பாலாஜி நகர்	M/7/3/8Dpt.	726.0		சதாசிவம், த/பெ. கோவிந்தசாமி முதலியார். சுப்ரமணியன் @ பாப்பு, த/பெ. கோவிந்தசாமி முதலியார்.	கிழக்கு- மேற்கு
(a)		M/7/2/11pt.				
(b)	ஸ்ரீ பாலாஜி நகர்	M/7/2/9pt.	613.0		1. C.V. தெரெஸ், க/பெ. குரோம் வேல்;	வடக்கு- தெற்கு
		M/7/2/4pt.				
		M/7/2/3B	228.7		1. சடையாண்டி கவுண்டர் @ கோவிந்த கவுண்டர், த/பெ. வீரப்ப கவுண்டர்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/4pt.				
		M/7/2/9pt.	224.1		1. C.V. தெரெஸ், க/பெ. குரோம் வேல்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/2pt.				
		M/7/2/9pt.	129.93		1. ஏழுமலை, த/பெ. சாரங்கபாணி;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. C.V. தெரெஸ், க/பெ. குரோம் வேல்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. வல்லவராஜா ஆண்டால் அம்மாள், க/பெ. ஜீவா கிருஷ்ணசாமி.	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. சடையாண்டி கவுண்டர் @ கோவிந்த கவுண்டர், த/பெ. வீரப்ப கவுண்டர்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. சடையாண்டி கவுண்டர் @ கோவிந்த கவுண்டர்.	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. C.V. தெரெஸ், க/பெ. குரோம் வேல்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. வல்லவராஜா ஆண்டால் அம்மாள், க/பெ. ஜீவா கிருஷ்ணசாமி.	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. சடையாண்டி கவுண்டர் @ கோவிந்த கவுண்டர், த/பெ. வீரப்ப கவுண்டர்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. C.V. தெரெஸ், க/பெ. குரோம் வேல்;	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. வல்லவராஜா ஆண்டால் அம்மாள், க/பெ. ஜீவா கிருஷ்ணசாமி.	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				
		M/7/2/9pt.			1. சடையாண்டி கவுண்டர் @ கோவிந்த கவுண்டர்.	கிழக்கு- மேற்கு
		M/7/2/11pt.				

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
03 முருங்கப்பாக்கம்	திருவள்ளூர் நகர்	M/3/10/8	147.6		திரு/திருமதி/செல்வி : முனுசாமி, த/பெ. முத்துக்கன்னு.	வடக்கு- தெற்கு
		M/3/10/8pt.	396.0		முனுசாமி, த/பெ. முத்துக்கன்னு.	கிழக்கு- மேற்கு
		M/3/8/7A/ 2pt.			பாரதி, க/பெ. திருஞானசம்பந்த முதலியார்.	
		M/3/8/8pt.			முனுசாமி, த/பெ. முத்துக்கன்னு.	
		M/3/9/10pt.			முனுசாமி, த/பெ. முத்துக்கன்னு.	
		M/3/8/7A/1	169.0		பாரதி, க/பெ. திருஞானசம்பந்த முதலியார்.	வடக்கு- தெற்கு
05 கொம்பாக்கம் (a)	ராஜா அமிர்த நகர்	L/9/2/5Apt.	616.0		1. அமிர்தம்மாள், க/பெ. ராஜரத்தினம் @ கோதண்டபாணி கிராமணி;	வடக்கு- தெற்கு
		L/9/2/4pt.			2. ராஜரத்தினம் @ கோதண்டபாணி கிராமணி, த/பெ. மாகதேவ கிராமணி;	
					3. தங்கராஜ், த/பெ. கோவிந்தசாமி;	
					4. புஷ்பா, க/பெ. தங்கராஜ்;	
					5. கிறிஸ்டி இம்மானுவேல், த/பெ. அலெக்சாண்டர் லியோனார்ட்;	
					6. ஆரோக்கியதாஸ், த/பெ. அல்போன்ஸ்.	
					1. அமிர்தம்மாள், க/பெ. ராஜரத்தினம் @ கோதண்டபாணி கிராமணி;	
					2. ராஜரத்தினம் @ கோதண்டபாணி கிராமணி, த/பெ. மாகதேவ கிராமணி;	
					3. சேகர் @ சந்திரசேகரன், த/பெ. கிருஷ்ணசாமி கிராமணி.	
(b)	அரிகிருஷ்ணன் நகர்		520.6		அரிகிருஷ்ணன், த/பெ. ராசு கவுண்டர்;	வடக்கு- தெற்கு
		L/9/15/1A/1pt.	275.1		விவேகானந்தர் த/பெ. இரத்தின வேல்.	கிழக்கு- மேற்கு
			260.4			கிழக்கு- மேற்கு
(c)			488.6		அரிகிருஷ்ணன், த/பெ. ராசு கவுண்டர்;	வடக்கு- தெற்கு
		L/9/15/1A/1pt.	427.9		விவேகானந்தர் த/பெ. இரத்தின வேல்.	கிழக்கு- மேற்கு

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
(d)	அண்ணாமலையார் நகர்	L/9/16/2Apt. L/9/16/6Apt.	560.0	திரு/திருமதி/செல்வி : அமிர்தம்மாள், க/பெ. ராஜரத்தினம் @ கோதண்டபாணி கிராமணி. ராமசாமி, த/பெ. தாதமோ கவுண்டர்.	வடக்கு- தெற்கு	
(e)		L/9/15A/1A/ 6pt.	640.0	1. ராதா அம்மாள், க/பெ. கோவிந்தபாணி கிராமணி; 2. ராஜரத்தினம் @ கோவிந்தபாணி கிராமணி, த/பெ. மாகதேவ கிராமணி;	வடக்கு- தெற்கு	
06 கொம்பாக்கம்	பாலமுருகன் நகர்	L/9/8/9pt.	617.0 185.7 618.0	வீரப்பன், த/பெ. மாணிக்கவேல்.	வடக்கு- தெற்கு கிழக்கு- மேற்கு வடக்கு- தெற்கு	

புதுச்சேரி, 2022 (வடு) நவம்பர் மீ 15 வ.

ஆணையர்.

PONDICHERRY MUNICIPALITY, PUDUCHERRY

No. 22/PM/RO-I/Survey/2022

Puducherry, dated 15th November 2022.

NOTIFICATION

It is hereby published for information of the public that the Special Officer of Pondicherry Municipality under powers vested under section 256(1) of Puducherry Municipalities Act, 1973 and read with sub-section (2) (b) of section 109 of Puducherry Municipalities Act, 1973 has proposed to take over the land portions as detailed in the Schedule below for the purpose of public roads in the housing colonies. Any Member of public/land-owner who have any objections to the said proposals shall send their objections in writing within one month from the date of publication of this Notification to the Commissioner, Pondicherry Municipality for consideration by the Special Officer of the Pondicherry Municipality.

SCHEDULE

Sl. No.	Revenue Village	Name of the hamlet/nagar/ street	Town survey number	Extent in square metres	Name of the registered holder as per existing settlement records	Remarks
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)

Thiru/Tmt./Selvi:

F.No. 3292/PM/RO-I/Survey/2022.

1	Puducherry	Aravindar Garden.	A/24/69/2	636	1. Kannappan, s/o. Danakodi; 2. Vinayagam @ Ambigapathy, s/o. Arumugam; 3. Mithira, w/o. Steeban.	North-South
---	------------	-------------------	-----------	-----	--	-------------

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					Thiru/Tmt./Selvi:	
2	Puducherry	Dhanalakshmi Garden.	A/15/24/1pt. A/15/24/2pt.	312.6	Shanmugam Mudaliar, s/o. Munisamy @ Seenuvasan. 1. Balasubramanian, s/o. Thangavelu Kiramani; 2. Saraswathy, w/o. Balasubramanian; 3. Seshachalam, s/o. Balasubramanian.	East-West
			A/15/26/2D	534	Road	North-South
3	Puducherry	Dhanalakshmi Garden.	A/15/25/1pt. A/15/25/2pt.	499	Muthukrishanan, s/o. Arumugua Kiramani; Purushothaman, s/o. Arumugua Kiramani.	North-South
<i>F. No. 116/PM/RO-I/Survey/2022.</i>						
1	Murungapakkam	Jayamoorthy Raja Nagar Extension.	N/1/2/1Mpt. N/1/3/1A/ 1A/1pt.	1110.8	Indira Thillaikarasu, w/o. Thillaikarasu. 1. Indira Thillaikarasu, w/o. Thillaikarasu; 2. Marirani, w/o. Raji; 3. Pachaivazhi, w/o. Thirugnanam.	East-West
<i>F. No. 21/PM/RO-I/Survey/2022.</i>						
1	Thengaithittu	Savithiri Ammal Nagar.	P/12/5/7 Apt.	557.5 213.5 62.8	Ponnusamy @ Samynathan, s/o. Kallarpettai.	North-South East-West North-South
2	Thengaithittu	Savithiri Ammal Nagar Extension.	P/5/59pt.	175.0	1. Chinnasamy Mudaliar, s/o. Arunasala Mudaliar; 2. Vanaja, w/o. Kaliaperumal.	North-South
3	Thengaithittu	Kalikoil Street	P/11/19pt.	224.6	1. Archunan Nayakkar @ Janakiraman, s/o. Subraya Nayakkar.	East-West
4	Thengaithittu	Puthukoil Street	P/12/3/11pt.	140.3	1. Govindasamy, s/o. Muthusamy; 2. Banu, w/o. Baskaran.	East-West
5	Thengaithittu	Athimoolam Street.	P/5/20pt.	182.6	Subramani Naickar, s/o. Narayanasamy Naickar.	East-West
6	Murungapakkam	Govindaraj Nagar Extension.	O/4/20/9pt.	356.8 112.2 152.03	Krishnan @ Kannan, s/o. Narayanasamy.	North-South East-West East-West
7	Murungapakkam	Govindaraj Nagar Extension.	O/4/11/2/6 Apt. O/4/11/2/6 Apt.	209.5 478	1. Govindarasu Coundar, s/o. Manjini Coundar. 2. Govindarasu Coundar, s/o. Manjini Coundar.	North-South East-West

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					Thiru/Tmt./Selvi:	
8	Murungapakkam	Govindaraj Nagar Extension. Varadarasu Nagar.	O/4/11/2/6E/6pt. O/4/12/3A pt. O/4/12/4pt. O/4/12/5pt. O/4/12/6pt. O/4/11/7pt. O/4/11/7pt. O/4/11/8pt. O/4/11/5pt. O/4/11/6pt. O/4/12/6pt.	433 543.2 472.8	1. Govindarasu Counder; 2. Boomidevi, w/o. Annadurai. Sabapathi @ Gothandaraman, s/o. Varadarasu Counder. Thiruvarasan, s/o. Iyyamperumal 1. Loganathan, s/o. Parasurama Coundar; 2. Chitra, w/o. Kuzhandaivelu. Thiruvarasan, s/o. Iyyamperumal Vijayalakshmi, w/o. Ramakrishna Coundar. Vijayalakshmi, w/o. Ramakrishna Coundar. Varadharasu, s/o. Manjini Coundar 1. Thiruvarasan, s/o. Iyyamperumal; 2. Thilagavathy, w/o. Ramamurthy; 3. Chitra, w/o. Kuzhandaivelu. 1. Rajambal, w/o. Sarangapani; 2. Sekaran, s/o. Sarangapani; 3. Arumugam, s/o. Sarangapani. Thiruvarasan, s/o. Iyyamperumal.	East-West North-South
8	Murungapakkam	Govindaraj Nagar Extension (Varadarasu Nagar)	O/4/11/2/1D pt. O/4/11/5pt. O/4/11/6pt.	341.0	1. Govindarasu Coundar, s/o. Manjini Coundar; 2. Chitra, w/o. Kuzhandaivelu 1. Thiruvarasan, s/o. Iyyamperumal; 2. Thilagavathy, w/o. Ramamurthy; 3. Chitra, w/o. Kuzhandaivelu. 1. Rajambal, w/o. Sarangapani; 2. Sekaran, s/o. Sarangapani; 3. Arumugam, s/o. Sarangapani.	East-West
	Murungapakkam	Govindaraj Nagar Extension.	O/4/20/3pt.	296.8 66.4	Govindarasu Counder, s/o. Manjini Counder.	North-South East-West
8	Murungapakkam	Govindaraj Nagar Extension. (Varadharasu Nagar)	O/4/12/12pt. O/4/12/12pt. O/4/11/12Cpt.	550.2 226.1	1. Sabapathi @ Gothandaraman, s/o. Varadharsu Coundar; 2. Nirmala Muthu, w/o. Muthu; 3. Susila, w/o. Nagarajan. 1. Sabapathi @ Gothandaraman, s/o. Varadharsu Coundar; 2. Nirmala Muthu, w/o. Muthu; 3. Susila, w/o. Nagarajan. Road	East-West North-South

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	
					Thiru/Tmt./Selvi:		
<i>F. No. 22/PM/RO-I/Survey/2022.</i>							
1	Murungapakkam						
(a)	Sri Sendhur Murugan Nagar	M/6/21pt.	} 224.0 221.0 352.6 280.0	1. Arulnathan Zhayel Mishel; 2. Buvaneswary, w/o. Selvam.	East-West North-South		
(b)	Sri Sendhur Murugan Nagar	M/6/25pt.				292.0	1. Panjamirdham, s/o. Ramasamy Mudaliar; 2. Shabiyulla, s/o. Bhapjohn; 3. Shaheedha.
2	Murungapakkam						
(a)	Sri Balaji Nagar	M/7/3/8Dpt. M/7/2/11pt.		} 726.0	Sadhasivam, s/o. Govindasamy Mudaliar. Subramanian @ Pappu, s/o. Govindasamy Mudaliar.	East-West	
(b)	Sri Balaji Nagar	M/7/2/9pt. M/7/2/4pt.	} 613.0				1. C.V. Theres, w/o. Kurome Vel Vallavaraja; 2. Andal Ammal, w/o. Jeeva Krishnasamy.
		M/7/2/3B M/7/2/4pt.		} 228.7	1. Sadaiyandi Coundar @ Govindha Coundar, s/o. Veerappa Coundar; 2. Papathi, w/o. Sadaiyandi @ Govindha Coundar.	East-West	
		M/7/2/9pt. M/7/2/2pt.	} 224.1		1. C.V. Theres, w/o. Kurome Vel Vallavaraja; 2. Andal Ammal, w/o. Jeeva Krishnasamy.		East-West
(b)	Sri Balaji Nagar	M/7/2/2pt. M/7/2/9pt. M/7/2/11pt.		} 129.93	1. Elumalai, s/o. Sarangabani; 2. Masilamani, s/o Nadesa Mudaliar; 3. Vengidesan, s/o. Nadesa Mudaliar; 4. Ponnusamy, s/o. Nadesa Mudaliar; 5. Danarasu, s/o. Nadesa Mudaliar.	East-West	
		M/7/2/9pt. M/7/2/11pt.	} 129.93		1. C.V. Theres, w/o. Kurome Vel Vallavaraja; 2. Andal Ammal, w/o. Jeeva Krishnasamy.		East-West
		M/7/2/11pt.			} 129.93		

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
					Thiru/Tmt./Selvi:	
3	Murungapakkam	Thiruvalluvar Nagar	M/3/10/8pt.	147.6	Munisamy, s/o. Muthukannu;	North-South
			M/3/10/8pt.	} 396.0	Munisamy, s/o. Muthukannu;	} East-West
			M/3/8/7A/2pt.		Bharathi, w/o. Thirugnana Sambatha Mudaliar;	
			M/3/8/8pt.		Munisamy s/o. Muthukannu;	
			M/3/9/10pt.	Munisamy s/o. Muthukannu.		
			M/3/8/7A/1pt.	169.0	Bharathi, s/o. Thirugnana Sambatha Mudaliar.	North-South
5	Kompakkam (a)	Raja Amirtha Nagar	L/9/2/5/A pt.	} 616.0	1. Amirthammal, w/o. Rajarathinam @ Kothandapani Kiramani;	} North-South
			L/9/2/4pt.		2. Rajarathinam @ Kothandapani, s/o. Mahadeva Kiramani;	
					3. Thangaraj, s/o. Govindasamy;	
					4. Pushpa, w/o. Thangaraj;	
					5. Christy Emmanuel, s/o. Alexander Leonard;	
					6. Arokiadoss, s/o. Alphonse.	
					1. Amirthammal, w/o. Rajarathinam @ Kothandapani Kiramani;	
					2. Rajarathinam @ Kothandapani, s/o. Mahadeva Kiramani;	
					3. Sekar @ Chandirasekaran, s/o. Krishnasamy Kiramani.	
(b)	Arikrishnan Nagar.			520.6	1. Arikrishnan, s/o. Rasu Coundar;	North-South
				} 275.1	2. Vivekanandhar, s/o. Rathinavel.	} East-West
			L/9/15/1A/1pt.		1. Arikrishnan, s/o. Rasu Coundar;	
				260.4	2. Vevekanandhar, s/o. Rathinavel.	East-West
					1. Arikrishnan s/o. Rasu Coundar;	East-West
					2. Vevekanandhar, s/o. Rathinavel.	
(c)	Arikrishnan Nagar		L/9/15/1A/1pt.	488.6	1. Arikrishnan, s/o. Rasu Coundar;	North-South
				427.9	2. Vevekanandhar, s/o. Rathinavel.	East-West
(d)	Annamalaiyar Nagar		L/9/16/2Apt.	} 560.0	Amirthammal, w/o. Rajarathinam @ Kothandapani Kiramani.	} North-South
			L/9/16/6pt.		Ramasamy, s/o. Dathamo Coundar	
(e)			L/9/1/5A/1A/6pt.	640.0	1. Rathamal, w/o. Govindapani Kiramani;	North-South
					2. Rajarathinam @ Govindapani; s/o. Mahadeva Kiramani.	
6.	Kompakkam	Balamurugam Nagar	L/9/8/9pt	617.0	} Veerappan, s/o. Manikkavel.	North-South
				185.7		East-West
				618.0		North-South